திரு. அ. லெ. சுப்பிரமணியம் : இன்றைக்கு ஜி.ஸி.ஐ.எம். படித்துப் பட்டம் பெற்றவர்களை முதல் நிலைப் பேராசிரியராகப் போட்டிருக்கிறார்கள். அதாவது இன்டெக்ரேடட் மெடிஸின் கோர்ஸ், பாதி ஆங்கில மருத்துவ முறையையும் அவர்கள் படித்திருக்கிறார்கள். பட்டம் பெறாத சில பரம்பரை வைத்தியர்கள், இந்திய மருத்துவத்தில் நல்ல அனுபவம் பெற்றவர்கள் நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் திரு. பலராமையா போன்றவர்கள் இருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களை ஹானரரி புரொபஸர்ஸாக நியமித்து, மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கு அரசு முன்வருமா ?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : இந்த வைத்திய முறையில் பட்டம் பெற்றவர்கள் என்று தேர்ந்தெடுக்கக்கூடிய ஆசிரியர்கள் நமக்கு அதிகமான அளவு கிடைக்கவில்லை. பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்தவர்கள், அனுபவம் காரணமாகச் சிறந்தவர்கள் என்று தெரிந்தவர்களுக்குதான் பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் நடத்துகிற கல்லூரியில் மேலும் மாணவர்கள் படித்து, தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றவர்கள் கிடைக்கும் வரையிலும், அனுபவத்தில் வைத்தியப் பணியில் தேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற பணிகளில் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுது இருக்கும் 12 பேர்களில் 10 பேர்கள் அனுபவம் பெற்றவர்கள் : இரண்டு பேர்கள்தான் ஏற்கெனவே முறையாகப் படித்துப் பட்டம்பெற்றவர்கள்.

Late Chief Minister Thiru C. N. Annadurai's medical expenses.

P. N. Q. No. 1—

THIRU P. G. KARUTHIRUMAN : Sir, I want to put this rivate notice question. The question is as follows with regard to emand No. 8—Head of State, Ministers and Headquarters Staff.

Regarding the payment of Rs. 94,000 incurred for the medical xpenses of the late Thiru C. N. Annadurai, it was not shown in the Budget papers circulated to the Members and placed on the table of the House. This information was given to the House only by the Hon. Chief Minister on 26-3-1969. May I know when exactly the amount of Rs. 94,000 was paid by the D.M.K. Party? May I also know whether it was credited in the account of the State and if so may I request that the date of credit of the said amount be furnished ?

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி : தலைவர் அவர்களே அண்ணா அவர்களுடைய சிகிச்சைக்காக பொதுமக்களிடமிருந்து வசூலித்து தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பாக 12-9-1968-அன்று கட்டப்பட்டத் தொகை இந்த அரசாங்கத்திற்குச் திரும்பச் செலுத்திய தொகை ரூ. 38,770·21. இரண்டாவதாக, 26-12-1968 அன்று கட்டப்பட்ட தொகை ரூ. 94,752·74. மொத்தம் கட்டப்பட்டத் தொகை ரூ. 1,33,522·95.

மேற்கண்ட தொகையைத் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சேர்ப்பதுபற்றிய விவரம் :

பொதுவாகத் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ள அக்டோபர் 1-ம் தேதி வரையில் உள்ள கணக்குகள் சேர்க்கப்படும். அதற்குப்பிறகு உள்ளவை திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டா. அந்த அடிப்படையில் 1968-69-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடு 18-11-1968 அன்று முடிவடைந்தது. இதில் முதலில் கட்டப்பட்ட தொகை ரூ. 38, 770·21 சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக 26-12-1968 அன்று கட்டியதொகை சேர்க்கப்பட முடியவில்லை. ஏனென்றால், 18-11-68

1969 மார்ச் 31]

அன்று கணக்கை முடித்துவிட்டனர். இரண்டாவதாகக் கட்டப்பட்ட தொகை 3–1–1969-ல் கிரெடிட் ஆகியிருக்கிறது. 18–11–1968-ல் கணக்குகள் முடிந்து விட்ட காரணத்தினால், அந்தக் கணக்கில் இந்தத் தொகை சேர்க்கப்பட வில்லை. இந்தத் தொகை அடுத்த ஆண்டு பட்ஜெட் மெமொராண்டத்தில் சேர்க்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினாக்கள்—விடைகள் முடிவுற்றன.

[குறிப்பு : ஓர் உரையின் தொடக்கத்தில் வெள்ளிக்குறி (*) இடப்பட்டிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.]

2. தகவல் கோரல்.

வினாக்கள் துணை வினாக்கள்முதலியவை பற்றிய புள்ளிவிவரம்.

THIRU K. VINAYAKAM : On a point of information, Sir. Today is the last day of our sitting for the Budget session. We are going to adjourn today. It is left to you, Sir, to prolong it, adjourn *sine die* or fix a date for the next meeting. The usual practice on the last day is that the Hon. Speaker will give a list of how many questions were raised, how many questions were disallowed, how many questions were answered, who is the person who has given notice of more questions, who is the person who has asked more supplementaries. It is the practice of the Hon. Speaker to enliven the House by giving the above information so as to enable us to take more interest in interpellations. For instance the late Sri Satyamurthi was more known as "Supplementary Murthy" because he was famous in putting supplementary questions. That will give pep to members to take more interest in the proceedings of the House. Will the Hon. Speaker be pleased to give us more information in that regard ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : சபை முடிகின்ற நேரத்தில் இந்த விவரங்களைக் கொடுப்பதற்காக எழுதி வைத்திருக்கிறேன். அதற்குள் திரு. வினாயகத்திற்கு அவசரம் (Thiru K. Vinayakam I am sorry.) திரு. சத்திய மூர்த்தி அவர்களின் பெயர் திரு. வினாயகத்திற்கு வருமா என்பது சந்தேகத்திற்குரியது.

3. ஒத்திவைப்புத் தீர்மானம்.

க்வாலிடி ரெஸ்டாரெண்ட் கதவடைப்பு.

மாண்புமிகு திரு. பேரவைத் தலைவர் : திரு. வி. கே. கோதண்டராமன் அவர்கள் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள். சென்னை மவுண்டு ரோடிலுள்ள க்வாலிடி ரெஸ்டாரெண்டை திடீரென்று "27–3–'69 முதல் கதவடைப்புச் செய்துவிட்டதால், அதனால் பாதிக்கப்பட்ட சுமார் 60 தொழிலாளர்கள் கதவடைப்பை எதிர்த்துப் போராடி வருவதைப்பற்றி விவாதிக்கச் சபையின் பிற நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும்" என்று கோரியிருக்கிறார்.

கதவடைப்புகள் பற்றி ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொடுப்பதை அனுமதிக்கக்கூடாது என்று பல முறை தீர்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கிற காரணத்தினால் இதற்கு நான் அனுமதி தர மறுக்கிறேன்.